



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

எண் } No. } No. }	புதுச்சேரி Poudouchéry Puducherry	வெள்ளிக்கிழமை Vendredi Friday	2022 லு ^{ம்} 22 22nd	சூலை மீ ^{ம்} Juillet July	22 உ 2022 (31 Asadha 1944) 2022
-------------------------	---	-------------------------------------	-------------------------------------	--	---------------------------------------

புதுச்சேரி அரசு
தேர்தல் துறை

எண் தே. 135(1)/2022.

புதுச்சேரி, 2022-ஆம் ஆண்டு சூலை மாதம் 22-ஆம் தேதி.

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், படிவம்-5, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்பட்டவாறு, பொதுமக்கள் தகவலுக்காக மீண்டும் வெளியிடப்படுகிறது.

ஐ. குமார், இ.ஆ.ப.,
தலைமைத் தேர்தல் அதிகாரி.

படிவம் - 5

(1974-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் விதி 6-ஐ காண்க)

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்

வரிசை எண் (1)	வேட்பாளர் பெயர் (2)	வேட்பாளர் முகவரி (3)
1	திரு ஜெகதீப் தன்கர்	இராஜ்பவன், வார்டு 45, ஹார் தெரு, கொல்கத்தா-700 001.
2	திருமதி மார்கெரட் ஆல்வா	எண் 253, 2ஆவது பிளாக், 5ஆவது கிராஸ், ராஜ் மஹால் விலாஸ் II, பெங்களூரு-560 094.

இடம் : புதுதில்லி

தேதி : 22-07-2022

(உத்பல் குமார் சிங்)

2022-ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மக்களவை முதன்மைச்செயலர்.

GOVERNMENT OF PUDUCHERRY
ELECTIONS DEPARTMENT

No. E. 135(1)/2022

Puducherry, the 22nd July 2022.

The list of contesting candidates, in Form-5 as received from the Returning Officer for Vice-Presidential Election 2022, is republished for the information of general public.

L. KUMAR, I.A.S.,
Chief Electoral Officer.

FORM - 5

(See rule 6 of the Presidential and Vice-Presidential Elections Rules, 1974)

Election to the Office of Vice-President of India**LIST OF CONTESTING CANDIDATES**

Sl. No. (1)	Name of candidate (2)	Address of candidate (3)
1	Shri Jagdeep Dhankar	Raj Bhavan, Ward 45, Hare Street, Kolkata - 700 001
2	Smt. Margaret Alva	No.253, 2nd Block, 5th Cross, Raj Mahal Vilas II, Bangaluru - 560 0094.

Place: New Delhi

Date : 22-07-2022

(**UTPAL KUMAR SINGH**)
Returning Officer for Election to the
Office of Vice-President of India, 2022
and Secretary-General, Lok Sabha.

online publication at "<https://styandptg.py.gov.in>"
Published by the Director, Government Press, Puducherry.